

## 1. நிதிக்கூற்றுக்கள்

### 1.1 அபிப்பிராயம்

பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனியின் (“கம்பனி”) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவுற்ற ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவுற்ற ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகள், பொழிப்புடனான முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் என்பவற்றை உள்ளடக்கிய 2023 திசெம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், எனது பணிப்பின் கீழ், கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புரைகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

கம்பனியின் 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவுற்ற ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் உண்மையாகவும் நியாயமாகவும் காட்டும் விதத்தில் இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களினது கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்பு எனும் பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

### 1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தினதும் அதனோடு தொடர்புடைய தரப்பினரதும் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கையில் கம்பனியானது தொடர்ந்தியங்கும் ஆற்றலினை மதிப்பீடு செய்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும். கம்பனியைக் கணக்கொழிப்பதற்கு முகாமைத்துவம் கருதுமாயின் அல்லது மாற்றீடு இல்லாதவிடத்து செயற்பாடுகளை இடை நிறுத்த நடவடிக்கை எடுத்தாலேயொழிய, தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கருவின் அடிப்படையில் கணக்குகளை பேணுதல் மற்றும் கம்பனி தொடர்ந்தியங்குவதற்குரிய விடயங்களை வெளிப்படுத்தல் என்பன முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் நடைமுறை தொடர்பான பொறுப்பு குறிப்பிட்ட தரப்பினரதாகும்.

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம், வருடாந்த மற்றும் காலீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானம், செலவினம், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக ஏடுகளும் அறிக்கைகளும் பேணப்படுதல் அவசியமாகும்.

#### 1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலை வழங்குதல் மற்றும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்கிய அறிக்கையை வழங்குவது என்பது எனது நோக்கமாகும். நியாயமான சான்றுறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான சான்றுறுதிப்படுத்தலாக இருப்பினும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும்போது அது எப்போதும் போதியளவு தவறான கூற்றுக்களை வெளிப்படுத்துவதற்கான உறுதிப்படுத்தல் அல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் ஏற்படக்கூடும். இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோர் மேற்கொள்ளும் பொருளாதாரத் தீர்மானங்களுக்கு தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்னால் துறைசார் வெளிப்படை மற்றும் தொழில் துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நிமங்களின் பிரகாரம் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும்போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளை இனங்காணாமையால் ஏற்படும் தாக்கம் பிரபலமானதாகும். தவறான கூட்டிணைவு, போலி ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டைப் புறக்கணித்தல் என்பன மோசடி ஏற்படக் காரணமாகலாம்.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு கம்பனியின் உள்ளக கட்டுப்பாட்டை அறிந்திருந்தபோதும் உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வத் தன்மைக்கான அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதற்குக் கருதவில்லை.
- முகாமைத்துவம் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் உசிதமான தன்மையையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையையும் மதிப்பாய்வு செய்தல்.
- சம்பவங்கள் அல்லது நிலைமை காரணமாக கம்பனி தொடர்ந்தியங்குவது தொடர்பாக போதியளவு நிச்சயமற்ற தன்மை உள்ளதா என்பது தொடர்பாக பெறப்பட்ட கணக்காய்வுச் சான்றிதழ்ப்படையில் கணக்கீட்டு சம்பந்தமான நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் தன்மை தொடர்பான அடிப்படையைப் பயன்படுத்தலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் எண்ணுவதாயின் நிதிக்கூற்றுக்களிலுள்ள அத்தகைய வெளிப்படுத்தல்களுடன் எனது கணக்காய்வு அறிக்கையில் கவனம் செலுத்த வேண்டும். அந்த வெளிப்படுத்தல் போதுமானதாக இல்லாதிருப்பின் எனது அபிப்பிராயம் மாற்றத்திற்குள்ளாக வேண்டும். எனது முடிவானது கணக்காய்வு அறிக்கைத் தினம் வரையான கணக்காய்வுச் சான்றுகளின் அடிப்படையிலானவை. எவ்வாறாயினும், எதிர்கால சம்பவங்கள், அல்லது நிலைமை காரணமாக தொடர்ந்தியங்கும் தன்மை முடிவுக்கு வரலாம்.
- வெளிப்படுத்தல்களை உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் உசிதமானவாறும் நியாயமானவாறும் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

இயலுமானவரை மற்றும் தேவையான எச் சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு கணக்காய்வு நோக்கெல்லையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்குமிடத்து, கம்பனியின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்யக்கூடியவாறு அதன் ஒழுங்கமைப்பு, முறைமை, நடைமுறைகள், ஏடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமை, நடைமுறைகள், ஏடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகப் பேணப்பட்டுள்ளனவா என்றும்,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டம் அல்லது கம்பனியின் பணிப்பாளர் சபையால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாட்டிற்கு இணங்க கம்பனி செயற்பட்டுள்ளதா என்றும்,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும்,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனுடனும் ஆக்கபூர்வமாகவும் கால வரம்பிற்குள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்றும்,

## 1.5 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்கு

### 1.5.1 பெற வேண்டிய பணம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
05 வருடங்களுக்கு மேற்பட்ட ரூபா 3,687,446 ஆன 03 கடன்பட்டோர் மீதிகள் மீளாய்வாண்டிலும் அறவிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	மீதிகளைத் தீர்க்குமாறு குறிப்பிடப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.	அறவிடப்படுவதற்கு அல்லது அகற்றப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

### 1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2022 செப்டெம்பர் 20 ஆம் திகதிய 25 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி செயற்படுத்தல் சட்டத்தின் 02 ஆம் பந்தி	எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமொன்று விற்பனையின் அடிப்படையில் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியொன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டில் ரூபா 768,985,296 ஆன கம்பனியின் விற்பனை வருமானத்தில் 2.5 சதவீதமான ரூபா 19,224,632 ஆன சமூகப் பாதுகாப்பு வரி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்தப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டில் செலுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

## 2. நிதிசார் மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 479,965,403 ஆன மிகையாக இருந்ததுடன், அதற்கொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 362,358,886 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 117,606,517 ஆன முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. இம்முன்னேற்றத்திற்கு குளோரின் சிலிண்டர், கொஸ்டிக் சோடா திரவம், பிளீச்சிங் திரவம் விற்பனை வருமானம் முறையே ரூபா 73,357,165 , ரூபா 2,713,006 , ரூபா 4,835,889 மற்றும் நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா 59,605,380 ஆல் அதிகரித்தமை பிரதான காரணங்களாக இருந்தன.

## 3. செயற்பாட்டு மீளாய்வு

### 3.1 இனங்காணப்பட்ட நட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

முகாமைத்துவத்தின்  
கருத்துரைகள்

பரிந்துரை

- (அ) 2022 ஒக்டோபர் 07 இல் பங்களாதேஷிற்கு 42 வெற்று குளோரின் சிலிண்டர்கள் அடங்கிய 3 கொள்கலன்கள் குளோரின் வழங்கல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டபோது அந்த கொள்கலன்களை விடுவித்தல் தொடர்பான ஆவணங்கள் உரிய நேரத்தில் அனுப்பப்படுவதற்கு தவறியிருந்தமையால் அந்த நிறுவனத்திற்கு ரூபா 6,830,145 ஆன தாமதக் கட்டணமொன்றைச் செலுத்துவதற்கு கம்பனிக்கு நேரிட்டது. இதற்கான நட்டம் பொறுப்பான அதிகாரிகளிடமிருந்து அறவிடப்படுவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- இது தொடர்பாக, அமைச்சினால் நடாத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்படாததுடன், இந்த விசாரணையை விரைவில் முடித்து தருமாறு எமது நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கம்பனிக்கு நட்டம் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

### 3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

முகாமைத்துவத்தின்  
கருத்துரைகள்

பரிந்துரை

- (அ) 2022 ஆம் ஆண்டில் தேவையான அளவினைக் கருத்திற் கொள்ளாது பங்களாதேசிடமிருந்து ரூபா 38,644,540 பெறுமதியான 25 கிலோ கிராம் கொஸ்டிக் சோடாவின் 5,997 பைகள் வாங்கப்பட்டிருந்தன. 2023 திசெம்பர் 31 இல் இந்த இருப்பிலிருந்து ரூபா 15,022,368 மதிப்புள்ள 25 கிலோ கிராம் கொஸ்டிக் சோடா 1,869 பைகள், அதாவது 31 சதவீதம் எஞ்சியிருந்ததுடன் அந்த இருப்பின் காலாவதியாகும் திகதி 2023 ஆகஸ்ட் 26 ஆம் திகதி எனக் குறிப்பிடப்பட்டிருந்த காரணத்தினால் இந்த இருப்பு காலாவதியாகியிருந்தது..
- எதிர்பார்த்தபடி அரசு நிறுவனங்களிடமிருந்து உறுதியான கட்டளைகள் பெறப்படாத காரணத்தால், அந்நிலைமையை எதிர் கொள்வதற்கு வேண்டி ஏற்பட்டது.
- தேவையை இனங்கண்டு இருப்புக்கள் கட்டளையிடப் படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

### 3.3 செயற்திட்டம் அல்லது மூலதனப் பணிகளின் தாமதம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>(அ) பரந்தனில் அமைந்துள்ள 227 ஏக்கர் காணியில் குளோரின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக இயந்திர ஆலையொன்று நிறுவப்படுவதற்கு 2016 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டிருந்ததுடன், அதற்காக 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டின் இறுதி வரை சாத்தியக்கூறு ஆய்விற்கு மற்றும் பரந்தன் காணி அபிவிருத்தி மற்றும் செடி வளர்ப்புக்கு முறையே ரூபா 7,611,110 மற்றும் ரூபா 5,483,617 உம் செலவிடப்பட்ட போதிலும், ஆலை அமைக்கும் பணிகள் இது வரை ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவடைந்த போதிலும், அதற்குத் தேவையான ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு அமைச்சு மட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த நிறுவனம் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டதால், செயற்திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அந்த அலகின் ஊடாக மேற்கொள்ளப்படும்.</p>	<p>குளோரின் உற்பத்திப் பணிகளை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p>
<p>(ஆ) இலங்கையில் குடிநீர் பாதுகாப்புக்கு தேவையான திரவ குளோரின்களை இறக்குமதி செய்து நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு விநியோகம் செய்தல் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCL) மற்றும் சோடியம் ஹைப்போகுளோரைட் இரசாயனங்களை உற்பத்தி செய்வதில் கம்பனி ஈடுபட்டுள்ளதால் இலங்கையில் யூரியா உரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை நானோ தொழில்நுட்ப (தனியார்) நிறுவனத்தின் மூலம் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்காக 2020 திசம்பர் 31 அன்று ரூபா 35,353,000 நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டின் இறுதி வரையில் பணிகள் நிறைவேற்றப் பட்டிருக்கவில்லை.</p>	<p>இது தொடர்பாக கலந்துரையாடலொன்று எமது நிறுவனத்திற்கும் நானோ தொழிநுட்ப நிறுவனத்திற்கும் இடையில் நிதியமைச்சில் இடம்பெற்றதுடன், அப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அமைச்சின் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. நானோ தொழிநுட்ப நிறுவனத்திற்கான அத்தொகை நிலையான கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.</p>	<p>சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டு யூரியா உர உற்பத்தியை விரைவில் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p>